



கைகளை அடிக்கடி கழுவுவும்



சோப்பு மற்றும் தண்ணீர்
அல்லது கை சுத்திகரிப்பானை
குறைந்தபட்சம் 20 வினாடிகள்
பயன்படுத்தவும்